



ஊடகங்களுக்கு

தெளிவுபடுத்தல்

மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பொருளாதார

வளர்ச்சி வீதங்களும்

2015 மூன்றாம் காலாண்டு

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு

தொ.பே: 94-011-2147071

தொ.நகல்: 94-011-2147072

மின்னஞ்சல்: national.accounts@statistics.gov.lk



இலங்கை, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் 2015 மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை உற்பத்தி அணுகுமுறை மூலம் நிலையான (2010) விலையில் மதிப்பிட்டுள்ள, அது தொடர்பான பொருளாதார குறிகாட்டிகளையும் இங்கு வெளியிடுகிறது. இத்துடன் 2010 முதல் 2014 ஆண்டு வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்த மதிப்பீடுகளை செலவு , வருமான அணுகுமுறைகளாலும் மேலும் இத் திணைக்களம் வெளியிடுகிறது.

2015 மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி - உற்பத்தி அணுகுமுறை

இலங்கையின் 2015 மூன்றாம் காலாண்டுக்கான (ஆடி, ஆவணி, புரட்டாதி) மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,158,327 ரூபா மில்லியனாக அதிகரித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014 மூன்றாம் காலாண்டில் 2,059,070 ரூபா மில்லியன் பதிவு செய்ததுடன் 2015 மூன்றாம் காலாண்டில் 4.8 சதவீத நேர் வளர்ச்சி வீதத்தை காட்டுகிறது. மேலும் முதல் மூன்று காலாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5.2 சதவீதமென மதிப்பிடப்பட்டுள்ளது.

2015 மூன்றாம் காலாண்டில் பொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளான விவசாயம், கைத்தொழில், சேவைகள் மற்றும் மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் ஆகியவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு சதவீதம், நிலையான (2010) விலையில், முறையே 7.2, 26.7, 57.1, 9.0 ஆகும். மேலும் இந்த மூன்று பிரதான துறைகளின் வளர்ச்சி வீதங்கள் 2015 மூன்றாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க ஒரு அதிகரிப்பை காட்டுகிறது. அதாவது விவசாயம் 6.9 சதவீதமும், கைத்தொழில் 6.2 சதவீதமும், சேவைகள் 3.4 சதவீதமுமாகும்.

விவசாய துறையின் உப பிரிவுகளுக்கிடையில், நெல் வளர்ச்சி 2014 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, 2015 மூன்றாம் காலாண்டில் மிக உயர்வான வளர்ச்சி வீதமான 61.1 சத வீதத்தையும் எண்ணெய் சார்ந்த பழங்களின் வளர்ச்சி; தேங்காய் உட்பட 7.9 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்தது. இவ்வெளையில் தேயிலை வளர்ச்சியும், கடல் மீன்பிடியும் இந்தக் காலாண்டில் முறையே பாரிய வீழ்ச்சி வீதமான 3.9, 8.6 சதவீதமான பாதிப்பை காட்டுகிறது.

கைத்தொழில் துறையின் உப பிரிவுகளுக்கிடையில், சுரங்கமகழ்தலும் கல்லுடைத்தலும், உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை உற்பத்தி, மரம் மற்றும் மர உற்பத்திப் பொருட்களும் 2015 மூன்றாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியான 9.6, 8.8, 35.2 சதவீதங்களை காட்டுகிறது. இத்துடன் புடவை மற்றும் இக்கால இடைவெளி அணியும் ஆடைகள் உற்பத்தி, இரசாயன உற்பத்திகள் 2.4, 4.2 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்கிறது.

2015 மூன்றாம் காலாண்டில், விசேடமாக, “தொலைத்தொடர்பு”, “நிதிச் சேவைத் துறை”, “காப்புறுதி, மீள் காப்புறுதியும் ஓய்வூதியமும்”, “மொத்த, சில்லறை வியாபாரம்” என்பன முக்கியத்துவமான அதிகரிப்பு வளர்ச்சி வீதங்களான 18.9, 11.1, 16.1, 5.6 காட்டுகிறது. இக் கால இடைநேரத்தை கருதும் போது உப பிரிவுகளான ‘தங்குமிடம்’, உணவு, குடிபானம் வழங்கும் நடவடிக்கைகள், ‘துறைசார் சேவைகள்’, ‘கல்வி, சுகாதார நடவடிக்கைகள் 1.7, 19.6, 9.2, 6.7 சதவீத வீழ்ச்சி வீதங்களை புலப்படுத்துகிறது.

செலவு அணுகுமுறை மீதான மொத்த உள்நாட்டு உற்பத்தி - 2010 - 2014 (வருடாந்த மதிப்பீடுகள்)

செலவு அணுகுமுறை மீதான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியால் பெறப்படும் பெறுமதி, நிறுவனத் துறைகளால் (குடித்தனம், அரசு துறை, நிதி நிறுவனங்கள், நிதியற்ற ஏனைய நிறுவனங்கள், இலாபநோக்கற்ற குடித்தனங்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் (NPISH)) நுகர்தல் அல்லது செலவீனம் பற்றி காட்டுதலாகும். செலவு அணுகுமுறை மீதான மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரதானமாக உள்ளடக்கியிருப்பவை, இறுதிச் நுகர்வுச் செலவு, மொத்த மூலதனவாக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளின் வெளிச் சமநிலையாகியவையாகும். 2014 ஆம் ஆண்டில் முதலிரண்டு பாரிய பகுதிகளும் முறையே 74.8 சதவீத 33.1 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்கு கொள்கின்றது. பொருட்கள் மற்றும் சேவைகளின் வெளிச் சமநிலை 7.9 சதவீத மறை பங்கை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்கு கொள்கின்றது.

வருமான அணுகுமுறை மீதான மொத்த உள்நாட்டு உற்பத்தி - 2010 - 2014 (வருடாந்த மதிப்பீடுகள்)

வருமான அணுகுமுறை மீதான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பின்வரும் நிறுவனத் துறைகளின் (குடித்தனம், அரசு துறை, நிதி நிறுவனங்கள், நிதியற்ற ஏனைய நிறுவனங்கள், லாபநோக்கற்ற குடித்தனங்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் (NPISH)) உற்பத்தியால் பெறப்படும் வருமானத்தை பற்றி காட்டுதலாகும். அதி பிரதானமாக உள்ளடக்கியிருப்பவை, ஊழியர்களின் ஊதியம், நிகர தொழிற்பாட்டு மிகை, கலப்பு வருமானம், நிலையான மூலதன நுகர்வு, உற்பத்தி மீதான மானியங்கள் தவிர்த்த வேறு வரிகள், மற்றும் உற்பத்தி மீதான மானியங்கள் தவிர்த்த வரிகள். 2014 ஆம் ஆண்டில் இக் கூறுகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு முறையே 26.5 சதவீத 49.3 சதவீத 6.2 சதவீத 2.2 சதவீத 6.5 சதவீத 9.3 சதவீத பங்குகளாகும்.

தேசிய கணக்குகள் மதிப்பிடலின் மேலதிக விபரங்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (www.statistics.gov.lk)

பணிப்பாளர் நாயகம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

பொருளாதார வளர்ச்சி வீதங்களின் ஒப்பீடு
விவசாயம், கைத்தொழில், சேவைகள்

வளர்ச்சி வீதம்

